

கெந்தகனை நாள் துயின்றீழ்யூப்பால் ஏன்னொருமைக்குத் தூய்யாலே!

சண்டோ
பெட்டோல்வி

படிப்பகம்

எத்தனை நாள் துயின்றிருப்பாய் என்னருமைத் தாய்நாடே ?

சுரங்கோர் பெட்டோவ்:பி

தேசிய கலை இலக்கியப் பேரவைக்காக



படிப்பகம்

எத்தனை நாள் துயின்றிருப்பாம்
என்னருமைத் தாய்நாடே?

ஶந்தோர் பெட்டோவல்லி (1823—1849)

மொழியாக்கம் : கே. கணேஷ்

ஹதல் பதிப்பு : டிசம்பர் 1988

அட்டை அமைப்பு : ஏஞ்சலோ கிராபிபிக்ஸ்

அச்சு : மிதிலா அச்சகம் சென்னை-4.

வெளியீடு :

தேசிய கலை இலக்கியப் பேரவைக்காக (இலங்கை)

சென்னை புக்கல்

6, தாயார் சாகிப் 2வது சந்து

சென்னை-600 002.

விலை : ரூ 7-00

Ethanai Naal Thuyinriruppaai
Ennarumai Thainaade ?

Shndor Petofi (1823-1849)

Translated by : K. Ganesh

First Edition : December 1988

Cover Design : Angelo Graphics

Printed at : Mithila Achchagam Madras 4.

Published on behalf of

National Art and Literature Association (Srilanka)

by Chennai Books

6, Thayer Sahib 2nd Lane

Madras-600 002.

Price : Rs. 7-00

பதிப்புரை

இக்காலகட்டத்தில் ஹங்கேரிய தேசிய கவிஞர்கள் பெட்டோவல்ஹியின் கவிதைகளை தமிழில் வெளியிடுவதில் தேசிய கலை இலக்கியப் பேரவை பெருமை அடைகிறது. அந்த பெருமைக்கு மூலகர்த்தா பிரபல எழுத்தாளரும் கவிஞருமான கே. கணேஷ் ஆவார்.

தற்கால இலங்கையின் வரலாற்றில் ஏறக்குறைய எல்லாக் கால கட்டங்களிலும் அனுபவம் கொண்ட கே. கணேஷ் அவர்கள் இலங்கையின் மலையக நகரான கண்டிக்கு அருகிலுள்ள தலத்து ஓயாவில் இருக்கிறார். இலங்கையின் சுதந்திர போராட்ட காலத்திலும் அதற்கு பிற்பட்ட காலத்திலும் மட்டுமின்றி சமகாலத்திலும் யதார்த்தபூர்வமான இலக்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருபவர் ஆவார்.

ஆக்க இலக்கிய கர்த்தாவாகவும் கவிஞராகவும் மட்டுமின்றி உயிரோட்டம் நிறைந்த மொழிபெயர்ப்புகளையும் தந்த இவர் முறபோக்கு தமிழ் இலக்கியத்துக்குக்கு நிப்பிடத்தக்களவு பங்களிப்பு செய்துள்ளார். ஹோ சி மின் சிறைக்குறிப்புகள் உள்ளிட்டு சோவியத், சீன, வியட்நாமிய கதைகளையும், மூல்க்கராஜ் அனந், கே. ஏ. அப்பாஸ் போன்றோரின் படைப்புகளையும் மொழிபெயர்த்த இவரின் இந்த மொழிபெயர்ப்பு கவிதைத் தொகுப்பு, காலத்தின் தேவையால் சிகாம் வைத்தாற்போல் திகழ்கிறது. இவர் இலங்கை இந்திய எழுத்தாளர்களுடனும் இலக்கிய அமைப்புகளுடனும் மட்டுமின்றி சோஷலிஸ் நாட்டு எழுத்தாளர்களின் அமைப்புகளுடனும் தொடர்பு கொண்டுள்ளவராவார். அத்துடன் வெளிநாடுகளில் நடைபெற்ற எழுத்தாளர் மாநாடுகளிலும் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படிப்பட்ட எழுத்தாளரின் இந்த உயிரோட்டமிக்க மொழி பெயர்ப்பு கவிதைத் தொகுதியை வெளியிடுவதில் நாம் பெருமை அடைகிறோம். அதனை வெளியிட அனுமதி தந்த அவருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

அத்துடன் இத்தொகுப்பை எங்களோடு இணைந்து வெளியிடும் சென்னை புக்ஸ் நிறுவனத்திற்கும் என்றும் நன்றி கூறுவோம்.

15/1 மின்சார நிலைய வீதி தேசிய கலை இலக்கியப் யாழிப்பாணம் இலங்கை பேரவை

(ஒன்றாடி) மாலை

ஹங்கேரியக் கலிஞன்

சாந்தோர் பெட்டோவ்:பி

சியாஸ்கைஷேக்கின் கோமின்தாங் ஆட்சியை எதிர்த்து எழுத்தாளர்களும், அறிஞர்களும் ஒன்று திரள்வதைக் கண்டு அஞ்சிய அக்கால சீன அரசாங்கம் 1931 பிப்ரவரி 7இல் பல இளம் எழுத்தாளர்கள் மீது மரண தண்டனையை நிறைவேற்றியது. இது நடந்தது, ஷாங்கை நகரில். இதன் மூலம் எழுத்தாளர்களிடையே பீதியைத் தோற்றுவித்து, அரசாங்கத்திற்கு அவர்களை அடிபணிய வைத்து விடலாமென எண்ணியது. அங்ஙனம் கொலை செய்யப்பட்ட இளைஞர்களில் ஒருவன் இருபத்திரண்டு வயதுடைய இளைஞன். இன்ஃபி என்னும் பெயருடைய அவ்விளைஞனப் பற்றிச் சீன அறிஞர் லுகுன் தமது நினைவுக்குறிப்புரையில் வரைந்திருக்கிறார். அவ்விளைஞன் ஹங்கேரியப் புலவன் சாந்தோர் பெட்டோவ்:பி யின் கவிதைகளை சீன மொழியிலாக்கி நூலினை வெளியிட்டவன். சிறைபிடிக்கப்படுவதற்கு முன்னர் லுகுனுக்கு அன்பளித்திருந்த பெட்டோவ்:பியின் கவிதை நூலில் புறம்பாகத் தன் கைப்பட பெட்டோவ்:பியின் கவிதையொன்றின் நான்கு வரிகளை மொழி பெயர்த்துக் குறித்து வைத்திருந்ததாக லுகுன் குறிப்பிட்டுள்ளார்.

“உயிரொரு பெருநிதி—காதல்
உயர்வுடை பதனிலும் ஆம்
சுயம்பெரு விடுதலை—காண
துறப்ப எவற்றினை நான்.”

நாட்டு விடுதலைக்காக அனைத்தையும் தியாகம் செய்ய உந்தும் இத்தகைய உத்வேகமான கவிதைகளை எழுதி சினத்தில் மட்டும் இன்றி உலகனைத்திலும் விடுதலை வீரர்களின் உள்ளத்தில் கணவைத் தூண்டிய வீராவேசக் கவி சாந்தோர் பெட்டோவ்:பி, புரட்சிக் கவிஞர்களின் ஆதர்சகவி.

சரியாக ஜனவரி முதல் தேதியன்று 1823ஆம் ஆண்டு ஹங்கேரிய நாட்டில் ஒரு சிறு கைப்பணியாளனின் மகனாகத் தோன்றிய பெட்டோவ்:பியின் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களை உலகமெங்கும் 1973இல் ஜ. நா. வின் கிளையான ஜ. நா. கலாச்சார நிறுவனம் (Unesco) கொண்டாடியது.

உலகக் கவிஞராகிய அவன் தனது நாடு அன்னியர் ஆட்சிக்குட் பட்டு அவதியற்ற காலத்தில் பேனா ஏந்திய தன் கையால் வாளேந் தவும் தயங்கவில்லை. தனது ஹங்கேரியாம் ‘மக்யார்’ நாடு, ஆஸ்திரிய ஹாப்ஸ்பர்க் மன்னர் ஆட்சிக்குக் கீழ் உட்பட்டிருந்த போது, அன்னியர் ஆட்சியை அகற்றவும் நாட்டிலே முடியரசை ஒழித்துக் குடியரசை நிலைநாட்டவும் போர்வீரனானான்.

1849 இல் நடைபெற்ற விடுதலைப்போரில் இருபத்தியாறே வயதில் பகைவனின் ஈட்டிக்கு இரையானான்.

பெற்றோர்களின் ஏழ்மை காரணமாக போர்வீரனாகவும், நடிகளா கவும், தொழில் நடத்த வேண்டியிருந்த அவன், சத்திரங்களிலும், சாவடிகளிலும் தங்கி ஊர்ச்சற்றிய காலத்தே மக்களினுடே பழகிய அனுவபத்தில் கவிதைகள் படைக்கத் தொடங்கினான். காதலையும் வீரத்தையும் பாடிய அவனது கவிதைகள் நாட்டின் விடுதலை நாடிப் பாடத் தொடங்கின. நமது மகாகவி பாரதியாரின் கவிதை களில் கானும் ஆவேசத்தையும் துடிப்பையும் ஒத்தன அவனது கவிதைகள்.

மரபுவழி உவமை அணிமுறைகளில் விலகி, புது உத்தியில் தனது உள்ளக் குழுறல்களைக் கவிதையாக்கினான். அவை இன்று விடுதலை வேட்கை கொண்ட பலநாட்டினரதும். உள்ளக் களைத் தூண்டும் போர்க்கவிதைகளாய் விளங்குகின்றன. அவ்வுலகக் கவிஞரின் பாடல்கள் சிலவற்றின் தமிழாக்கமே இச்சிறிய நூல்.

நி மனிதனாயின் மனிதனாயிரு

நீ—

மனிதனாயின்
மனிதனாயிரு

ஆட்டுவிப்பார் தம்வழியில்
ஆடுகின்ற பொம்மையென
நாட்டு மக்கள் உள்ளக்கண்டு
நகைத்திட நீ வாழ்வதுவோ?

வல்லரக்கர் சினங்கண்டு
வால்மடக்கும் நாயெனவே
புல்லர்களுக் கஞ்சவதேர்
புரிபோர்நீ! நிமிர் தலையை!

நீ—

மனிதானாயின்
மனிதனாயிரு

வாய்தேயப் பேசுகின்ற
வார்த்தையிலும் தனையீன்ற
தாய்நாட்டின் ரூருபணியே
தான்முந்திப் பேரொலிக்கும்

ஆங்காரப் புயல்போல
அழித்திடுவாய் ஆக்கிடுவாய்
போங்காலம் வரும்போது
பொறுப்புகளை பிறர்க்கிடோய்.

நீ—

மனிதனாயின்
மனிதனாயிரு

உயர்பண்பும் நாண்யமும்
உரமாகப் பேணிவளர்
உயிர்போக நேரிடினும்
உறுதியுடன் இவைகாக்க!

தூய்வுக்கிழவியு சர்வ வந்துத்து
பிரையப்பாத இவனுமாம்ம

தன்னுயிரே போயிடினும்

தன்மானம் காத்திடுக

‘என்னெப்போல் பெரியவன் யார்?’

இறுமாப்பு போக்கிடுக.

நீ—

மனிதனாயின்

மனிதனாயிரு

வானுலகம் ஈந்திடினும்

வாணிகமோ விடுதலையும்

தானுலகில் வாழுதற்காய்-

தனைவிற்கும் கீழ்மகனை

சீயெனவே உமிழ்ந்திடுக

திருவோடு தாக்கிடினும்

நீயென்றும் ஊரிமைபெற

நிலையாகப் போரிடுக!

நீ—

மனிதனாயின்

மனிதனாயிரு

நெஞ்சதனில் உரங்கொண்டு

நேர்நிற்கும் ஆண்மகனை

கொஞ்சமுமே அசைக்காது

கொடுமுழிப் பெருவலியும்

லூமிட்டே பெருங்காற்றும்

ஓன்றுபட்டு சாடிடினும்

ஆலமரம் பெயருமல்லாது

அதன் கிளைகள் வளையாது.

எத்தனை நாள் துயின்றிருப்பாய்
என்னருமைத் தாய்நாடே?

எத்தனை நாள் துயின்றிருப்பாய் என்னருமைத் தாய்நாடே?

கப்பியதோர் இருள்களைந்து
காலைவெளி மலர்ந்ததென
எப்பொழுதோ சேவல்களும்
எழுப்பியது இன்னொலியும்

எத்தனை நாள் துயின்றிருப்பாய் என்னருமைத் தாய்நாடே?

சின்னஞ்சிறு சிட்டுகளும்
சீர் துயிலும் கழித்தெழுந்து
தன்வயிறு நிறைப்பதற்கு
தாம்செல்லும் வயல்நோக்கி

எத்தனை நாள் துயின்றிருப்பாய் என்னருமைத் தாய்நாடே?

சீரான பயிர்பச்சை
செடிசெத்தை யாவினையும்
ஊராரின் குதிரைகளும்
உன்நிலத்தில் மேய்கிறது

எத்தனை நாள் துயின்றிருப்பாய் என்னருமைத் தாய்நாடே?

உன்னன்டை வயற்காரன்
உள்வயலில் உள்நுழைந்து
தன்னெல்லை விரிப்பதனை
தானரிந்தும் தூங்குவதோ?

எத்தனை நாள் துயின்றிருப்பாய் என்னருமைத் தாய்நாடே?

அழகுநிறை 'மக்யா'ராம்
அருமைமணித் திருநாடே
அடுத்தவொரு யுகமதில்தான்
அறிதுயிலும் எழுவாயோ?

கல்லறை விழுதுபொய் கும்பமென்ற கல்லறை

எத்தனை நாள் துயின்றிருப்பாய் என்னருமைத் தாய்நாடே?

கதிரவனும் புலர்ந்திட்டான்
கடுங்கதிர்கள் உன் னுறக்க
மதியுள்ளே ஊடுருவி
வலிவுணர்வு ஊட்டாதோ?

எத்தனை நாள் துயின்றிருப்பாய் என்னருமைத் தாய்நாடே?

பூணையதன் குட்டியுடன்
பொழுதெழுந்து உந்தன்பாற்
பாணையதைச் சுற்றிவந்து
படுத்தமர்ந்து கால் நக்கும்

எத்தனை நாள் துயின்றுருப்பாய் என்னருமைத் தாய்நாடே?

முந்திரியுன் தோட்டமதில்
முயலாது ஊழியனும்
தந்திரமாய்க் களஞ்சியத்தில்
தான் நுழைந்து குடிக்கின்றான்

எத்தனை நாள் துயின்றிருப்பாய் என்னருமைத் தாய்நாடே?

வீடுபற்றி எரியும்வரை
விண்துயில் நீ போக்குவையோ?
பீடுமணி எச்சரித்தும்
பெருந்துயிலில் முழுகுவையோ?

1847.

மக்யாரன் தன்னிலைக்கு மறுபடியும் மீண்டான்

இருந்ததிலை தன்னிலையில் இதுவரையும் அவனே
உருமடிமை நிலையினிலை உற்றிருந்தான் அவனே
ஒரு அடிமை ஒருநாளும் மக்யாரன் ஆகான்
மக்யாரன் தன்னிலைக்கு மறுபடியும் மீண்டான்

தனைப்பினைத்த விலங்கினையே தகர்த்தெரிய அதுவும்
பனிபடிந்த காலத்து படுகாற்றில் சருகாய்
கனைத்தலுடன் வீழ்ந்துபட தலையினிலை உருளும்
மக்யாரன் தன்னிலைக்கு மறுபடியும் மீண்டான்

வெளிவாங்கும் கதிரொளிகள் தகதகச்கும் அலகில்
ஒளியுற்ற கைவாளைக் கரமேந்த அவனின்
ஒளிபெற்ற உளத்தினையே ஒளிகாட்டும் கண்கள்
மக்யாரன் தன்னிலைக்கு மறுபடியும் மீண்டான்

கடுகடுத்த முகத்தினிலை கனல்பொறிகள் வீசும்
அடுத்துவரும் போர்க்களத்தின் அடையாளம் அவைகள்
எடுத்துயர்ந்த கொடிகளிலை என்பதனை அறிவீர்
மக்யாரன் தன்னிலைக்கு மறுபடியும் மீண்டான்

ஆயிரம்பல் லாயிரமுடல்கள் ஆயினுமோருள்ளம்
ஆயினுமல் வொலிகேட்டு அஞ்சகின்றார் பகைவர்
பேயிருளின் ஒலியாகப் பிழித்தனவே கிலியும்
மக்யாரன் தன்னிலைக்கு மறுபடியும் மீண்டான்

உயிர்ப்புணாயாம் வைத்துவொரு உயர்போர்க்கு நையார்
ஜயமிகு முடிவுதனை அடையினுமே என்ன
வையமெலாம் இப்போரின் வகைகாண நிற்கும்
மக்யாரன் தன்னிலைக்கு மறுபடியும் மீண்டான்

என்றென்றும் வீடுபெற்று இருந்திடுவார் அதுவும்
இன்றேலைப் பெரும்போரில் இறுதிவரைப் பொருது
குன்றுமேல் ஒளிவிளைக்காய் குதித்திடுவார் சொர்க்கம்
மக்யாரன் தன்னிலைக்கு மறுபடியும் மீண்டான்

அமைதியற்றது ஜோப்பா

அமைதியற்றது ஜோப்பா
அதுவே ஜயோ பெருவெட்கம்
குமைதல் ஒழிந்த நாளெல்லாம்
குந்தும் நாளாம் விடுதலைக்கே !

தனியாய் மக்யார் தானாக
சவலை நாடுகள் ஓன்றாகி
அணிவார் கரத்தில் விலங்குகளை
அடுவாள் மக்யார் கரங்களிலே

தயக்கமென்பதற் கிடமில்லை
சஞ்சல புத்தி வழியில்லை
அயர்வை ஓட்டுக தாய்நாடே
அடைக எழுச்சி இப்போதே

அடைக எழுச்சி இப்போதே
அயரா தறிவிளக் காவோமே
குடைந்து கருவிருள் ஓட்டிடுமே
கொடிய துயிலில் மற்றவரே !

ஆகா இச்சுடர் இரவெல்லாம்
அணையா தில்லா திருந்திட்டால்
வாகாய் மேல்வாழ் பிதுரர்களும்
மனிதன் இலையோ என்பாரே !

விடுதலையேந் நோக்கிடுக
வீண்கதை அழிப்பவர் உணர்ந்திடுக
அடுத்தவர் கண்ணீர் விடவில்லை
ஆனால் ரத்தம் சொட்டுகிறோம்
மேலும் தியாகம் வேண்டிடுமோ
மேலாமாகி பெறுதற்கே
எலும் வகையில் போரிடுவோம்
என்றும் தயங்கார் எழுவரே !

எதிர்ப்புணர்ச்சி சவாரிசெயும்

எதிர்ப்புணர்ச்சி சவாரிசெயும் உலகின்

எழுகடவின் அஸையதற்கு மேலே

விதிர் த்தெழுந்து அஸையஸையாத் தாவி

விண்மீதும் மண்மீதும் மேவி

அதிர் ந்திட வே எழுந்ததுவாய் கடலாய்

அமைதியற்ற மனுக்குலமும் ஆங்கே

புரட்சிநடம் பிரான்சினது காணீர்

புரிகின்றார் காலம் வந்த தாக

உரம்பெறவே பாடல்களை ஒன்றாய்

உளங்களிக்கப் பாடுகின்றார் உலகோர்

கரந்தட்டி மக்கள்குலம் கூடி

களிநடனம் புரிவார்ப்பல் கோடி

மாகடவின் குழுமுத் வேகம்

மலை போன்ற கப்பலையு மசைக்கும்

ஆகாகா என்றுபுயல் தோன்றி

ஆட்டிவைக்கும் நாவாவை அழிக்கும்

மீகாமன் கொடிமரமும் பணிய

மேன்மேலும் கொடுமையறச் சாடும்

ஆங்கார வெள்ளமேநீடுடி

அகற்றிடுவா யுன்கோப தாபம்

நீங்காது மேன்மேற் கருமேககம்

நிரம்பிடுவாய் சாடிடுவாய் உலகில்

ஒங்காரப் புயலெழுப்பி நுரைக்க

உலுக்கிடுவாய் அண்டமெல்லாம் நடுங்க

வானத்திலே பொறித்து வைப்பாய்

வழிவழியா யாவருமின் கறிய

‘ஆனதொரு கப்பல் மேல்செ வினும்

அதன்கிழே நீர்திரண்டு வரினும்

யானென்று பலங்காட்டித் தனித்தே

ஆட்சிசெய்வேன்’ என்றெழுது கடலே :

விதியே கொஞ்சம் வழிவிடு

விதியே நானும் மூச்சவிட
விலகிக் கொஞ்சம் வழியைவிடு
எதுவோ மனித இனத்தோர்க்கு
என்னால் முடிந்த சேவை செய்.

என்னுள் எழுமிந் நற்சடரும்
இல்லா தாகச் செய்யாதே
விண்ணின் வழிவரு மிச்சடரும்
வேக எரித்திடும் குருதியினை.

ஒவ்வோர் இதயத் துடிப்பொலியும்
உலகம் இனப மடைகவென
இவ்வாறாக கடவுளரை
வேண்டும் என்றே அறிந்திடுக

சொற்கள் வெற்று ஒளியாக
சம்மா இருக்கும் நிலையினிலே
முற்றாய் இவற்றைச் செயலாக்க
முயல்வதற்கு முடிந்திட்டால்

முடிவில் இதனால் எந்தனுக்கு
முள்ளின் மகுடம் அதனோடு
கடிய சிலுவை கிடைத்தாலும்
கவலை யிலைகாண் இவையாலே.

ஆரவார வெறும் வாழ்வில்
ஆடித் தேயவ திலும்பார்க்க
சார முண்டு மக்களுக்காய்ச்
சாதல் என்ப தறியாயோ.

அத்தகைச் சாவு தனைநானும்
அடைவதாகச் சொல் விதியே
இத்தறை தனில் சிலுவையினை
என்கையால் நான் செய்திடுவேன்.

திருவிமூல வாசனை கார்த்திகை

உறுத்தும் எண்ணம்

சிதைந்த குடிலில் சிற்றிலதனில்
வதங்கிய பூலாய் வாடும் நிலையும்
இறகிள் படுக்கை இதிலே ஒருநாள்
இறக்கும் நேரம் இயை நேரிடின்
சிறுகச் சிறுகச் செத்து மடிந்து
உறு புழுக்களின் உணவா யாகும்
இத்தகை இறப்பை எனக்கும் இறைவா
எத்தகை நாளும் என்றும் தராதே.

வீங்கி அடிக்கும் மின்னல் வீசும்
ஒங்கிய மரமாய் உரவிரும் புகிறேன்
வேரைப் பிடுங்கி வீசும் புயலாய்
ஊரும் பாறையாய் உருண்டு பாய்ந்து
மலையடி வீழ்ந்து மலையதிர் இடியென
அலைத்து ஆட்ட ஆசையுறுவேன்
விலங்கு பூட்டி விதியென வாடுவார்
அலங்கலுற்று ஆவென எழும்பி
சீறிய முகத்தில் செந்தி எழுந்திட
வீரிய முற்று வெங்கரம் புடைத்து
இறுக்கிய விலங்கை நொறுக்க உடைத்து
உருக்கிய செம்மைப் பதாகை தாங்கி
அன்னதில் ‘அகில உலகும் விடுதலை’
என்பதைப் பொறித்து எக்காள மிடுவர்.

நூப்புக்கட்ட ஈராக்க அப்பா

நூப்புக்கட்ட ஈராக்க அப்பா
நூப்புக்கட்ட சிமாவ சூத தூக இதிர் நூப்பா
தூக்கிராப கூத்திரு, நூப்புக்கட்ட ஈராக
மாப்பாவ நூப்புக்கட்ட ஈராக நூப்புக்கட்ட

யூக்கிரைசிட்டா சுதிர்க்கா நூப்பா
நூப்புக்கட்ட சூத தூக்கிராப கூத்திரு, நூப்புக்கட்ட
மாப்பாவ நூப்புக்கட்ட ஈராக நூப்புக்கட்ட

அன்னவர் அகிலம் கிழக்கும் மேற்கும்
இன்னபல திசையும் எழுந்தே விட்டார்
இன்னல் புரிந்தே இவரை அழிக்க
நன்றி யற்ற நயவஞ்சக மிலேச்சர்
பொருத வரின் நான் போரில் இறங்குவேன்
அத்தகைப் போரில் யானும் வீழ்ந்து
செத்து மடிய சிந்தை கொள்வேன்
இங்கே எனது இளமி தயத்தின்
செங்குரு திதானும் சேர்ந்தடை யட்டும்

வெற்றியின் வீர முழக்குறும் போது
உற்றிடு உருக்கின் ஓசையில் ஒன்றி
லீங்கிடு காளம் வெடியின் ஓசை
ஆங்கிலவற் றோடு இணைக ஒன்றாய்
உயிரற்ற எனது உடலின் மீது
உயிருள குதிரை உதைத்து ஒடுகூ
பெற்றிடு வெற்றியை உற்றிட விரைக
சுற்றிலுஞ் சிதைந்தவென் என்புகள் சேர்த்து
மற்றும் மாண்ட வெற்றி வீரர்கள்
உற்ற உடலையும் ஒன்று சேர்த்தே
சாப்பறை கொட்டி தாம்தரும் பதாகை
நெர்படத் தாங்கி திரங்கவாய்ப் புதைக்கும்
உயரிய விடுதலைப் போரில்
உயிர் போவதை உவந்தேற் பேனே.

எப்படி உன்னை அழைப்பது?

மாலைக்கேர மயக்கக் கணவில்
மலர் ந்திடு உன்றன் மாயக் கணகளில்
ஆழ அதனுள் ஆழ்ந்து பார்த்து
அதனுள் அன்பு ஆயிர மாயிரம்

கதிர்களாக்கிக் காட்சியளிக்கும்
கடலாம் உளமதில் தடமாய்ப் புகுந்து
புதிர்போல் நுழைந்து புதுமை உணர்வில்
புளகம் அடையப் புரியும் அவையே

எப்படி உன்னை அழைப்பது?

என்மீதுன்றன் இன்பப் பார்வை
எதிர்படும் போதுதான் என்னே குளிர்மை
சின்னப் புறவின் சிறகால் மெய்யும்
சிலிர்க்க இதமாய்த் தூண்டி விடுமே

பட்டினும் மெல்லிய பதமுடன் மேலும்
பஞ்சின் தலையணை பன்பே போலும்
இட்டிடு பார்வை இதயத் தூடே
ஈன்றிடு மமைதி இதனால் கிட்டுமே

எப்படி உன்னை அழைப்பது?

இனிய உனது இசையால் குரலை
இப்பணிக் காலம் இங்கு கேட்டிடின்
இனிடே வசந்தம் இதோ உதித்தது
எதிர்பார்த்திருந்த எழிலார் காலம்

வந்தது என்றே வானம் பாடி
மகிழப் பாடுதென மரங்கள் என்னை
சிந்திய இலைகளாச் சிருறுத்து துளிர்க்கும்
என்னே உன்றன் இசையாம் குரலே

எப்படி உன்னை அழைப்பது?

உன்றன் செவ்விள உதட்டை
உதடு ஒன்றாய் உராயும் போது
கள்றும் முத்தக் கணவில் உள்ளம்
காலை இரவை உருக்கிய காட்சியாய்

ஒன்றாய்க் காலமும் உலகும் கூடி
ஒன்றும் நமது உள்ளும் நானும் நாலும்
நன்றாய் வெறுமையில் நெந்த வேளை
நாளும் இன்பம் நடந்த காலமே

எப்படி உள்ளன அழைப்பது?

மகிழ்வின் தாயே வளமார் கணவின்
மகளே வான மதனை முரண்டும்
முகிலே கணவில் முழுத்தும் நனவாய்
உறைக்கு மெனது உள்ளமை உணர்வே

உள்ளத் துறையும் ஒன்றே செல்வம்
உலகிற் சிறந்த உருபெரு நிதியே
துள்ளும் இளமைச் சுவையே கண்ணே
சொந்த மான எந்தன் மனைவியே

எப்படி உள்ளன அழைப்பது?

1848.

கூத்துமிகி காய முறைக்கி
ஏங்கவிந்தாக சிறையை காலவி
காபவியுமை நூறு மூலவி
ஏங்கவிந்தாக காக ஸ்ரைக்குகிலி

ஏங்கவிந்தாக மூறு காபவிக்கி
ஏங்கவிந்தாக கூடு பாநி ரீம்பா
ஏங்கவிந்தாக காபவியுமை காப்பிய
ஏங்கவிந்தாக மூறு காபவிக்கி

தேசியப் பாடல்

மலரும் காலம் வந்ததுகான்
மக்யார் நாடே எழுந்திடுக
புலரும் விடுதலை வேண்டுவெயோ
பூனும் விலங்கினை ஏற்படுவோ?

வலியக் கூறும் ஆணையிது
மக்யார் நாட்டுக் கடவுளரே
வலிந்து விலங்கை இனிமேலே
மாட்டோம் நாங்கள் அனிந்திடவே

முன்னர் வாழ்ந்த தாதையர்கள்
முற்றும் விடுதலை பெற்றிருந்தார்
இன்று வரைநாம் அடிமைகளே
இகழ்ச்சி செய்வார் அன்னவரே

வலியக் கூறும் ஆணையிது
மக்யார் நாட்டுக் கடவுளரே
வலிந்து விலங்கை இனிமேலே
மாட்டோம் நாங்கள் அனிந்திடவே

கோழை யாக நீயிருந்து
கோடி முறைகள் சாவதுமேன்?
வேளை இங்கு வரும்போது
விடுதலைக் காக மாண்டுவிடேன்!

வலியக் கூறும் ஆணையிது
மக்யார் நாட்டுக் கடவுளரே
வலிந்து விலங்கை இனிமேலே
மாட்டோம் நாங்கள் அனிந்திடவே

கையில் பூனும் விலங்கைவிட
கரத்தில் ஏந்தும் வாள்மேலாம்
கையில் விலங்கை ஏற்றிருந்தோம்
கரத்தில் வாளை ஏந்திடுவோம்

வலியக் கூறும் ஆணையிது
மக்யார் நாட்டுக் கடவுளரே
வளிந்து விலங்கை இனிமேலே
மாட்டோம் நாங்கள் அணிந்திடவே

காலங்கால மாயின்கே
கானுங் குறைகள் போக்கிடுவோம்
கோல மக்யார் பழம்பெருமை
குன்றின் மேலே ஏற்றிடுவோம்.

வலியக் கூறும் ஆணையிது
மக்யார் நாட்டுக் கடவுளரே
வளிந்து விலங்கை இனிமேலே
மாட்டோம் நாங்கள் அணிந்திடவே

வளரும் நம்சலக் குழியருகே
வழிவழி புதல்வர் வழிபட்டே
புளகம் அடைந்தே பெருமையுடன்
புனிதப் பெயரைப் புகழ்வாரே

வலியக் கூறும் ஆணையிது
மக்யார் நாட்டுக் கடவுளரே
வளிந்து விலங்கை இனிமேலே
மாட்டோம் நாங்கள் அணிந்திடவே

நூல்களில் வருடப் பக்கங்கள்
ஏனோடும் வருடப் பக்கங்கள்
ஏதில்லை என்கள் என்கள்
ஏனால் வருடப் பக்கங்கள்

நூல்களுக்கு முன் தாட்டு
ஏனால் வருடப் பக்கங்கள்
ஏனால் வருடப் பக்கங்கள்

பனிக்காலத் தொடக்கம்

வானில் மறைந்தது தாரகை.
வையம் ஒளிந்தது குறுதினம்
தீனப் பறவை எங்கனே
சென்று மறைந் தட்டந்ததோ?

தூரம் இரவில் குலந்தது
தொலைவு வானில் மறைந்தது
ஒர மதிலே மேகங்கள்
ஒன்றி ரண்டு கண்டிடும்.

எனது களவுதானதோ
இல்லை கண்கள் ஏய்க்குமோ
இனமுட ஸிலையுதிர் கோடைகள்
இணைசிற கெனப் பறந்ததோ?

அதனைத் தொடர்ந்து வளர்களில்
அணிசெயு மரத்து ஸிலைகளும்
மதனின் மலர்க் ளனைத்துமே
மறைந் தெங்கோ விந்தையே!

ஈடு வைக்கும்

உதவும் முனை
நூல்கள் காலை
ஏற்றுக் கொடு
விழுங் கீழை

உருட்டுக் கொடு
நூல்கள் காலை
ஏற்றுக் கொடு
விழுங் கீழை

உதவும் சிலை
நூல்கள் காலை
ஏற்றுக் கொடு
விழுங் கீழை

உதவும் சிலை
நூல்கள் காலை
ஏற்றுக் கொடு
விழுங் கீழை

தெறு மேகம் விலகிடும்
திரும்பி மறுபடி முடிடும்
பேதுறு பெண்ணின் நிலையினை
பெற்று விட்டது வானமே

ஒன்னகை சொட்டிடு பெண்மெலி
புருவ மதிலே நீர்த்துளி
பின்னும் உதட்டில் நல்நகை
பினையு மின்ப துன்பமே

அனையு மின்ப நினைவுகள்
அடுத்த உகைன் எண்ணங்கள்
இனையு மிவற்றின் கனவுகள்
இரட்டி வாட்டும் மனிதன்ன

கண்டிடு கனவைக் கலைத்திடும்
காலின் அருகெதோ விழுந்திட
கண்டா மனியு மதிர்ந்திட
கடிதே உகை விறங்குவேன்.

செப்டம்பர் முதல்

காவும் ஓய்ந்தது
காண ஒன்றிலை
ஷவும் ஓய்ந்தது
புதரில் தானுமே

கதவின் ஓரமே
காண நின்றிடும்
உதிரித் தோன்றிடும்
உயரிய அரசுமே

குதல் காலத்து
குளிரும் தோன்றுது
சிதப் பனியதன்
சிகரம் மலையினில்

கோடை யின்ககம்
குடையு தென்னுளம்
சாடை மாடையாய்
சாயும் வேளிலும்

தங்கு வெண்பனி
தன் சிதள்களை
இங்கென் முடிமீது
ஏற்றும் வெண்மையே.

மலர்கள் வீழ்ந்தன
மறையும் காலமே
முழந்தாள் மீதுநீ
முனைய அமர்ந்திடு

எனது நெஞ்சினில்
இணைக்கும் தலைவேறு
தினத்தில் குணிந்தெனை
தேய நோக்கலாம்

காலன் வந்தெனை
கடத்திச் சென்றிடின்

ஒல மிட்டுநீ
முக்கா டிடுவையோ?

கவலை மறைந்தபின்
காலங் கடந்ததும்
கவிதுவ இளைஞரை
கைபிடித் திடுவையோ?

விதவை ஆடையை
வீச நாளினில்
அதையென் கல்வறை
அறிய மேலில்வை
நள்ளிரா வேளையில்.

நானும் வந்ததை
உள்ளக் குழந்தோ(டு)
உதனை எடுத்ததைத்

துயரக் கண்ணீரதை
துடைக்க எடுப்பனே
அயர்ந்த நெஞ்சினில்
ஆழ்ந்த புண்ணதைக்

கூட்ட ஆகிடும்
கவலை மறைந்திடும்
திட்ட மாகநான்
திடமாய்க் கூறுவேன்

அந்த வேளையும்
அடைய நானுனை
சிந்தை நிறைவுடன்
சிறக்கப் போற்றுவேன்.

நானொரு மக்யார்

நானொரு மக்யார்.....

ஜம்பெருங் கண்டத்தில் அழகிய தெங்கள் மக்யார்
 ஆற்றிடு சிறிய உலகம் காணீர் இதிலே
 அம்ம ஆயிரம் ஆயிரம் கண்கவர் காட்சி
 அணியென அவளின் மார்பில் வதியும் மலைகள்
 தம்பெரும் உச்சி தனிலே கானும் காட்சி
 தவழும் அலைகள் திகழும் காஸ்பியன் கட்டலே
 பம்மிய புற்றரை பரந்து விரியக் காணீர்
 பார்க்கப் பார்க்க முடிவிலை அன்றோ அதற்கே.

நானொரு மக்யார்.....

மனதோ என்றும் வலிதாம் எனினும் காதில்
 மகிழ்வாய் இனிதாம் இசையும் விழுந்திடு நேரம்
 எனது உதடு சற்றே விரிந்து நகைக்கும்
 இருப்பினும் நகைப்பு எளிதில் தோற்றுவதில்லை
 தினமும் அழுதிடு வதனால் சிரிப்பு முளைக்கும்.
 சிதறிய மகிழ்ச்சி ரேசை தந்திடத் தோன்றும்
 வனப்பை அங்கே காண்பீர் நாட்டீர் நானும்
 மருந்திற்கு மிரங்கும் பழக்கம் எம்மிட மில்லை.

நானொரு மக்யார்.....

காலக் கடவிள் கனாமீ திருந்து நோக்க
 ககனம் முட்டும் மலைபோல் சீர்மை கானும்
 சாலச் சிறந்த காலம் வாழ்ந்தோம் முன்னர்
 சற்று மினைப்பிலை எம்மவர் செய்த தியாகங்
 கோலக் கனவில் குழந்தைகள் மின்னல் கண்டே
 கொண்டிடு மச்சம் போலுவரு அன்று இந்த
 ஞாலத்தவரும் நடுங்கினார் ஜரோப் பாவில்
 நம்மவர் கையினில் வாளை எடுத்த நாளே

நாடைக்கால முறை நிலை

நாடைக்கால முறை நிலை நிலை—
நாடைக்கால முறை நிலை நிலை—
நாடைக்கால முறை நிலை நிலை—
நாடைக்கால முறை நிலை நிலை—

நாடைக்கால முறை.....

சிறப்புறு சென்ற நாட்களின் சின்னம் மக்யார்
சிறிது சிறிதேறி சிறுவலை செல்லும் எவிபோல்
திறமிழந் திங்ஙன் சீரழிந்து வாழ்வ ரின்றே
திற்ரொலி இடினும் அண்டைநாடு நடு நடுங்கும்
அறமிலா சோதரர் அண்ணவர் நமக்குப் புரிவர்
அளப்பரு மின்னல் அனைத்து நினைக்கினும் நம்மால்
மறப்ப தற்கில்லை மற்றவர் தருந் தொல்லை
வலிதே அளிக்கும் கருமைச் சோக அணியே

நாடைக்கால முறை.....

நாடைக்கால முறை என்று கூறிடத் தயங்கி
நாண முற்றே முகஞ் சிவக்கின்ற நிலையே
ஆனதோர் கதிரவன் ஓளிரவன் பிறரின் நாட்டில்
ஆயினும் இங்கே அரையிருள் நமது தேசம்
தீனமுற் றிடினும் கைவிடற் கில்லை அதனை
சிர்பெறு செல்லும் பெறினும் எனக்கு வேண்டா
என்றிலை பெற்ற தாயினும் எமது பூமி
என்னுளம் போற்றிடு எழிலார் தேச மாகும்.

பைத்தியக்காரன்

—என்னையேன் தொந்தரவு செய்கிறீர்கள்?
 என்பாட்டிற் கிருக்க விடுங்களேன்
 எனக்கு நிறைய அவசர வேலையிருக்கு
 பகலவன் கதிர்களைப் பின்னி
 சுடர்வரும் சாட்டையாகச் செய்து
 இந்த உலகத்தை விளாசனும்!
 அவர்கள் ஓலமிட்டு அழுவதைக்காண நான்சிரிக்கனும்
 நான் அழுது அவற்றிய பொழுது
 பார்த்து நகைத்த உலகமல்லவா அது.
 ஹா ஹா ஹா !

வாழ்க்கைதான் வேறு என்ன?
 அழுவதும் சிரிப்பதுந்தான்
 சாவுதான்—அமைதி!
 முன்னொருமுறை நானும் மாண்டிருக்கிறேன்
 என் மதுவை உண்டவர்கள்
 எனக்குத் தண்ணீரில் நஞ்சைக் கலந்தார்
 குற்றத்தை மறைக்க அவர்கள் செய்தது
 என்ன தெரியுமா?
 என்னைக் கிடத்திவைத்து என்னுடல்மிது
 விழுந்து விழுந்து அழுதார்கள்.
 நான் எழுந்திருந்து அவர்கள் முக்கைப்
 பதம் பார்த்திருப்பேன்
 ஊஹாம் சூடாது
 அப்படிச் செய்யவேமாட்டேன்
 எனது பினத்தின் முடைநாற்றத்தில்
 அவர்கள் அழுந்தட்டுமென விட்டுவிட்டேன்
 ஹா ஹா ஹா !

என்னைப் புதைத்தது எங்கே தெரியுமா?
 ஆப்பிரிக்காவில்
 அதைவிட அதிர் ஷ்டம் கிட்டுமா?
 புதை குழியிலிருந்து தனது கூர்உகிரால்
 கழுதைப் புலி என்னை இழுத்தெடுத்தது.
 இதைவிட யார்தான் உதவிசெய்வர்?
 அதையும் நான் ஏமாற்றிவிட்டேன்.

தன் கூரிய பற்களால் என் தொடையைப்
 பதம்பார்க்கத் தயாரானதும்
 பதிலாக நான் எனது இதயத்தை
 அதற்குத் தந்தேன்
 அதன் கசப்பைத் தாங்காது மாண்டேபோனது
 ஹா ஹா ஹா !

அக்கம்பக்கத்தாருக்கு ஒத்தாசைசெய்பவன் கதி
 அப்படித்தான்
 மனிதன் யாவன் ?
 சொக்கத்தில் பூக்கும் மலரினதுவேர்
 என்பார் சிலர்
 அது சுத்தப் பொய்.
 மனிதன் ஒரு மலரோயாயினும்—சீழே
 நரகத்தில் வேரூன் றியவன் அவன்.
 அப்படித்தான் ஒரு அறிஞன் கூறினான் போலும்
 அறிவுன்ள முட்டாள் ! ஏனா ?
 அவன் பட்டினியால் மாண்டான்
 திருடத் தெரியவில்லையா அவனுக்கு
 யாரிடமிருந்தும் பறிக்கக் கூடத் தெரியாதா ?
 ஹா ஹா ஹா !

நகைத்திறீர்களா ? நானும் ஒரு மடையன்தானே.
 கேடுகெட்ட உலகத்திற்காக
 கண்ணீர் விடவேண்டாமா?
 கடவுளும் தன் மேகக் கண்களால்
 அடிக்கடி அவ்வாறு செய்கிறார்
 நம்மையும் அவர் படைத்தாரே !
 சொர்க்கத்தில் கண்ணீருக்கு இடமெங்கே?
 இந்த மோசமான பூமியில்
 மக்கள் காலால் மிதிபட பொழிகிறது
 விண்ணின் கண்ணீரெல்லாம்
 வெறும் சக்தியாகிறது !
 ஹா ஹா ஹா !

கானப்பறவை கூவிக் கூறுமொழி
 என்ன புரிகிறதா ?
 நீ பெண்களுக்காக வெளியே
 நோட்டம் விடுகிறாய் என்கிறது !
 நதிகளைக் கடறும் சர்ப்பது போல்
 பெண்களும் ஆண்களைத் தங்களுக்குள் இழுத்துக்
 கொள்கிறார்கள் .
 ஏன் அது ? அவர்களை வளைத்தெடுக்க.
 பெண் இனம் அழகிய உயிரினம்
 அழகும் ஆபத்தும் கொண்டது
 காதலோ—நான் உன்னை உண்டிருக்கிறேன் !—
 பொற்கின்னாத்திலுள்ள நச்சக்குடிவகை .
 உனது ஒரு பணித்துளி
 தேன்கடல் தனினும் இனிப்புடையது
 எனினும் உனது சிறுதுளி
 நச்சக் கடலினும் ஆபத்து நிறைந்தது
 சாவினை விதைக்க புயலும் வரிவரியாக
 உழுதுவைத்த கடலை நீ கண்டிருக்கிறாயா ?
 இடியின் க்ஷையை கட்கத்தில் இடுக்கிய
 கள்ளங்கறுத்த உழவனைப் பார்த்திருக்கிறாயா ?
 ஹா ஹா ஹா !

கனிபழுத்தால் மரத்தினின்று விழும்.
 பூமியே, நீயும் விழுத்தயாராகவிருக்கும் பழுத்த களீ
 தான் .
 நாளைவரை நீளட்டும்
 இறுதிநாள் தீர்ப்பல்ல அது .
 இவ்வலகின் நடுப்பகுதிவரை
 வெடி மருந்தால் குடைந்து
 அதனைத் தூள்தூளாக்குவேன்—
 ஹா ஹா ஹா .

உன் புகழ்ச்சி

நன்றே செய்பவள் என்றேநீ
 நானும் என்னைப் புகழ்கின்றாய்
 அன்பே என்றான் ஆருயிரே
 அதற்குக் காரணம் நீயேதான்.

உன்மையில் அப்படி இருந்திடுமேல்
 உதற்கு நானெனக் கூறாதே !
 நன்மை வருவது உன்னுளத்தில்
 நானு மதற்கு எதிரொலியே

எல்லா மலர்கள் காய்களையும்
 என்றது மண்ணொனக் கூறிடுவார்
 வல்லான் கதிரவன் மண்மேலே
 வலிய தன்னொளி பாய்ச்சிலனேல்

இந்தத்
 தரையில்
 சிறுண்டும்
 எழும்ப
 வலதோ
 இயம்பிடுவாய் !

பிறந்த மன்

இவ்லூரில் இப்பகுதி பள்ளத் தாக்கில்
இச்சூழல் தன்னில்தால் பிறந்தேன் நானும்
செவ்வாயால் அந்நாளில் செவிலி பாடும்
சீராட்டித் தாலாட்டும் காதில் கேட்கும்

அன்றுபோல் என்காதில்
இன்றும் கேட்கும்
“வண்டே
வண்டே
கண் ணுறங்கு !”

தன்லீட்டை ஓர்சிறுவன் விட்டு வந்தான்
தனைறாடி வருகின் றான் மனித னாகி
என்னேயிங் கிருபதுவான் டுகளும் ஓட
இன்பதுன்ப மெலாமிங்கே நினைவில்தேய .

மறைந்ததுகாண் இருபத்தைந்
தான்டுக் காலம்
“வண்டே
வண்டே
கண் ணுறங்கு !”

உடன்ஷடி விளையாண்ட தோழர் கூட்டம்
இன்றொரு வரையேனும் பார்க்க வேண்டும்
உடனமர்ந்து கதைபேசி உளங் களிப்போம்
உயர்மனித னான்தினை மறந்தே போவோம்.

வன்தோளில் மேலாண்டு
இருபத் தைந்து
“வண்டே
வண்டே
கண் ணுறங்கு !”

கிளைதாவும் பறவையோல் என்றும் இங்கே
கிளையோடும் எண்ணங்கள் அங்கும் இங்கும்
வளைந்தோடும் தேண்டியும் தேனே போல
மகிழ்வுட்டும் பழங்கால எண்ணக் கூட்டம்

வழக்கமாய்த் திரிந்த இடம்
தேடி நாடும்
“வண்டெ
வண்டெ
கண்ணுறங்கு !”

மீண்டுநான் சின்னஞ்சிறு குழந்தை யானேன்
மென்கரத்தில் குழலெடுத்து ஊதிப் பார்த்தேன்
தான்டுமரக் குதிரையைத்த தட்டிப் பார்த்து
தண்ணீரைக் காட்டுகிறேன் குடிப்பதற்கே

வா நீர்நீ குடித்திடுவாய்
விரைவாய்ச் செல்வோய்
“வண்டெ
வண்டெ
கண்ணுறங்கு !”

அப்போது இராக்கால மணிகள் கேட்கும்
அயர்ந்தனராம் குதிரையுடன் வீரன் தானும்
அப்பாநீ தூங்குவென செவிலித் தாயும்
அமைதியுடன் பாடுகின்ற சிறு தாலைட்டு

மகிழ்வுடனே அவன்பாடும்
சிறிய பாட்டு
“வண்டெ
வண்டெ
கண்ணுறங்கு !”

குன்றின்மேல் ரோஜா

குன்றின் மேலுள் ரோஜாவே
குனிந்தே என்னை நோக்காயோ
நன்றே காதல் மொழிவதுவும்
நன்கே காதில் விழுகிறது.

குரியன் 'டான்யூப்' நதிமேலே
சுழன்று ஓட மேல்தழுவும்
வீரிய முடனே அவையலையாய்
மேவி ஆட்டும் தொட்டில்போல்

நாத்திகன் நானென்னக் கூறுகிறார்
நாத்தழும் பேறப் பிறர்என்னை
ஏத்தித் தொழுவேன் இப்போதே
இன்குரல் உனது கேட்கிறது.

1847

பெரும்பாலும்

எண்ணத்தின் முடிவு

வீடு செல்லும் நாளினை எண்ணி
நீடு நினைந்து நெடுநாள் கழித்தேன்
அன்னை தன்னை அறிந்தே பல நாள்
தன்னையானும் காணும் வேளை
எப்படி முகமன் கூறுதல் எங்ஙன்.
இப்படி கவலை எனைவாட்டி யது

அன்னை முன்வந் தென்னைக் காணும்
இன்ப நேரம் எதனைக் கூற
தொட்டி லாட்டிய தூய கரங்கள்
எட்டி அன்னை எதிர் வரும்போது
ஒட்டி அன்பு உணர்வ கூற
இட்டு நினைந்தேன் எண்ண மாயிரும்.

ஒன்றன் பின்னொன்று ஒன்றினிற் கூடி
தன்றி தனினும் நன்று மற்றது
என்றில் வாறு ஏதோ எண்ண
குன்றுபோல் வேளை குந்தி யிருக்க
நன்று நகர் ந்தது காலத் தேரும்
தேடி வந்தேன் வீடு நோக்கி
ஒடி அன்னை ஒன்றாய் அணைத்தாள்
தேடிய வார்த்தை யாவும்
ஒடி எங்கோ ஒளிந்து கொண்டனவே!

போர்க் கிதம்

ஒங்கிக் கொட்டுது முரசம்
 ஓலிக்கக் கேட்குது காளம்
 ஆங்கு வருவார் வீரர்
 அடுபோர் முண்டது கேளாய்

முன்னேறு.....

குண்டுகள் பாயும் வேகம்
 சூறும் ஓசை வாருநம்
 முண்டி மக்யார் தானும்
 முன்னே கேட்கும் கானம்

முன்னேறு.....

கொடிகள் மேலே ஏற்று
 குறிப்பாய் உலகம் அறிய
 விடிவு வந்த தறிய
 மேலே மேலே உயர்க

முன்னேறு.....

அரிய உயர்ந்த வார்த்தை
 அங்கே மேலே பார்க்க
 எரியத் தெரிவு தொன்று
 இதுவே விடுதலை யாகும்

முன்னேறு.....

மேலாம் மக்யார் வீரன்
 விரைவாய் எதிரி நோக்கி
 கீழாம் அவளை ஒழிக்கக்
 கிளர்ந்து எழுந்தான் பாரீர்

முன்னேறு.....

மறைந்த தில்லை இன்றும்
மக்யார் என்றும் வீரன்
இறைவன் அவனும் ஒன்றாய்
எடுத்த உருதி ஒன்றே

முன்னேறு.....

நானும் நிற்கும் இடமே
நல்ல இரத்தக் காடே
ஆன நன்பன் அவனே
அழிக்கச் சுட்டார் பகைவர்

முன்னேறு.....

தயக்க மெனக்கு இல்லை
தனியாய்ப் போரிற் சென்றே
அயலார் தம்மைக் கொன்றே
அதற்கு பழியை வாங்கும்

முன்னேறு.....

இருகரம் கிழே விழினும்
இடுபோர் உற்ற அனைவர்
உருண்டு சாவே வரினும்
உற்ற கொள்கை ஒன்றே

முன்னேறு.....

சாவு என்ப தெமக்கு
சட்டென வந்து அனைந்து
மேவும்; தாயின் நாட்டிற்
கேதும் அதுவே இல்லை.

முன்னேறு.....

கந்தை வீரர்கள்

யாப்பணி விதிப்படி கவிதை
அமைத்திட நான்நன் சுறிசீலன்
காப்பிடு சங்கப் பல்வகைத்
காகும் கவிதை புனைவேன்.

எனினும் எனது கவிதை
எதிலும் என்றன் நினைப்பு
தனிலும் சோதாக் கருத்து
சொல்லுக் குமங் கிள்ளல்

குடித்துக் கூத்தி யடித்து
கூந்தல் தலையில், கையில்
பிடித்த உறைகள் கொண்டு
பேத்தித் திரிபவ னல்ல

வானும் உறையில் உறங்கும்
மெளன மடைந்தபீ ரங்கி
ஆனும் துருவும் அதன்மேல்
அடைந்து விட்ட தட்டா

எனினும் வானும் குண்டுக்
கிடையே போரும் மூன்றும்
மனிதர்க் குள்ளும் இன்னும்
வளரும் எண்ணாப் போரே

உங்கள் போரில் நானும்
ஒருங்கே சகாக்கள் தாழும்
அங்கு வருவோம் காணீர்
அண்க ஞடனே நாழும்

கவிதை யுடனே நானும்
கருதிப் போர்கள் புரிவேன்
கவிதை ஓன்றெரான் நொன்றும்
கடுமை இளைஞர் படையில்

கந்தை வீரர் இவர்கள்
காண ஆயின் தீரர்
முந்தித் துணிந்தே தாக்கி
மோதித் தீர்ப்பார் முடிவாய்

வீரர்க் கணியாம் வீரம்
மேலணி அல்ல காணீர்
தீரர் அவரின் செயலால்
திகைக்க வைப்பர் பாரீர்

நானும் வீழ்ந்து பட்டே
நானும் கவிதை வாழ்ந்தே
தானும் பின்னர் அழிந்தால்
சரிதான் அதனால் என்னாம் ?

நூற்கள் தன்னில் வாழும்
நுவலும் கவிதை நானும்
போற்றும் விடுதலை வீரர்
புகழ்ந்து பேணி வருவார்

கிளைகள் நடுங்கும்

சிறுகுருவி குந்திட
கிளைகளும் நடுங்கிடும்
சிறிதுணை நினைத்திட
சிலிர்சிலிக் குழுளம்

உளையே நினைக்கிறேன்
உலகி லுளைவிட
இனியநல் சிறுமியே
இணையமுத் திருக்குமோ ?

முடிதுமே வழிந்திடும்
முடிவிலா ‘டனியூபே’
எழுமன் பென்துளம்
இருக்கரை புரஞ்மே

ஓருதனி உரோசா
உளமெனக் களித்தையோ
ஒருவனை எதுளம்
உணையதே தொடருமே

வாத்துரை, குறிஞ்சி விடும்

வாத்துரை, குறிஞ்சி விடும்
ஏனோடும் பிரசூத, மூலமாகவுட
ஏனோடும், விடுமாகவுட
ஏனோடும் குறிஞ்சி விடும்

வாத்துரை, குறிஞ்சி விடும்
ஏனோடும் பிரசூத, மூலமாகவுட

ஏன்று குறிஞ்சி விடுமாக
ஏன்று குறிஞ்சி விடுமாக

ஏனதன்னை தகப்பரும் விடுமாக குறிஞ்சி விடுமாக
எனதன்மை விடவுமோ பாதுப் பாதுப்பாது
அனவர தமுமே விடுமாக குறிஞ்சி விடுமாக
அமுதன் பளிப்பரோ? விடுமாக குறிஞ்சி விடுமாக

இருவரும் ஒருங்குடன் விடுமாக குறிஞ்சி விடுமாக
இருக்கிற தினமதில் விடுமாக குறிஞ்சி விடுமாக
அருமையன் பதனையே விடுமாக குறிஞ்சி விடுமாக
அதிதமாய்க் கொடுத்தனை விடுமாக குறிஞ்சி விடுமாக

சடுசடு தினமது விடுமாக குறிஞ்சி விடுமாக
கடுகுளிர் தினமிது விடுமாக குறிஞ்சி விடுமாக
விடுவையே உளமதை விடுமாக குறிஞ்சி விடுமாக
இலையெனின் சரியதே விடுமாக குறிஞ்சி விடுமாக

எனதுமே விலையெனின் விடுமாக குறிஞ்சி விடுமாக
எனினுநி உயர்கவே விடுமாக குறிஞ்சி விடுமாக
உனதுள மெனதெனின் விடுமாக குறிஞ்சி விடுமாக
உனக்குரு வழுத்துகள். விடுமாக குறிஞ்சி விடுமாக

பூவின் இதழ்கள் உதிர்ந்தன...

பூவின் இதழ்கள் உதிர்ந்தனவே
பொன்னாம் அன்பே உனைவிட்டு
காவின் புறவாம் தனைவிட்டு
கட்டில் விலகிச் செல்கின்றேன்.

பேரன் பேளன் கண்மணியே
பிரியா விடையும் தாராயோ?

குங்குமச் சிகப்பைக் கொட்டுகிற
கோல நிலவும் காய்கிறது
இங்கென் முகமும் உன்முகமும்
எழிலார் சோயை இழந்தனவே

பேரன் பேளன் கண்மணியே
பிரியா விடையும் தாராயோ

காய்ந்த கிளையில் வீழ்ந்திடுமே
காலை யெல்லாம் பனித்துவியும்
தோய்ந்த கண்ணீர் நனைத்திடுமாம்
துயரில் நம்மிரு கன்னத்தில்

பேரன் பேளன் கண்மணியே
பிரியா விடையும் தாராயோ

ஓருநாள் ரோஜா புத்துயிராய்
உருவாய் அழகாய் துளிர்த்துவிடும்
ஓருக்கால் நாமிங் கிருபேரும்
ஓன்றாய்ச் சேர மாட்டோமா?

பேரன் பேளன் கண்மணியே
பிரியா விடையும் தாராயோ.

